

**புதிய எட்டோபிக்கோக் கழிமுகம் (Etobicoke Creek) ஓரம் முழுக்க அமைந்துள்ள புத்துணர்வாக்கல் தடத்தில் பிராந்தியங்களுக்கு இடையிலான இணைப்பை தேடிக் கண்டறியுங்கள்!**

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 6, 2021) – எட்டோபிக்கோக் கழிமுக ஓரத்தில் (Etobicoke Creek) அமைந்துள்ள புத்துணர்வாக்கல் தடத்தில், ப்ராம்ப்ட்டனில் இருந்து மிஸ்ஸிஸ்ஸாகா மற்றும் அங்கிருந்து கலிடோன் –க்கு, மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிராந்தியங்களுக்கு இடையிலான இணைப்பு நிறைவடைந்துவிட்டது. பயனர்கள் இனிமேல் இந்த மூன்று சமூகத்தினரிடையே, நடந்து, எம்பிக் குதித்து, சைக்கிள் சவாரி செய்தபடி உலா வரலாம்.

புதிய இரண்டு கிலோமீட்டர் தூரம் கொண்ட, பிராந்தியங்களுக்கு இடையிலான இந்த இணைப்பானது, ப்ராம்ப்ட்டன் மற்றும் மிஸ்ஸிஸ்ஸாகா நகரங்களுக்கு இடையேயான பாதையில் ஒரு முக்கியமான இடைவெளியை நிரப்புகிறது; இது கென்னடி சாலை பாதை நுழைவாயிலிலிருந்து நகர எல்லைக்கு நெடுஞ்சாலை 407 மற்றும் நெடுஞ்சாலை 410 வழியாக பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கிறது. இது ஒன்ட்டேரியோ ஏரியை இணைப்பதுடன், வாட்டர்ஃபிரண்ட் தடத்தையும் (Waterfront Trail ) கலீடனில் உள்ள கிரீன் பெல்ட் தடத்தையும் (Greenbelt Trail) இணைக்கின்ற வகையில் மோட்டார் வாகனப் போக்குவரத்து அல்லாத தொடர்ச்சியான பாதையை வழங்குகிறது.

ப்ராம்ப்ட்டனில், இந்த ஓடுபாதை டவுண்டவுன் மையப்பகுதி வழியாக செல்கிறது; பரந்த அளவிலான கலாச்சாரம் மற்றும் பருவகால நடவடிக்கைகளுக்கான அணுகலை இது வழங்குகிறது. முழு எட்டோபிக்கோக் க்ரீக் பொழுதுபோக்கு பாதையானது சுமார் 34.5 கிலோமீட்டர் அளவுக்கு நீண்டு, எட்டோபிக்கோக் மிமிகோ வாட்டர்ஷெட் மற்றும் இயற்கை எழில்வாய்ந்த மற்றும் நகர்ப்புற அமைப்புகள் வழியாக செல்கிறது. இந்த பாதையின் சுற்றுச்சூழல் ரீதியான பலன்களை அதிகரிப்பதற்காக கென்னடி பள்ளத்தாக்கில் டி.ஆர்.சி.ஏ (TRCA) மற்றும் நகர நிர்வாகத்தினால் 4,000 க்கும் மேற்பட்ட மரங்களும் 14,000 புதர்களும் நடப்பட்டுள்ளன.

இந்த முனைப்பானது, ப்ராம்ப்ட்டன் நகரம், டோராண்ட்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆணையம் (TRCA), பீல் பிராந்திய ஆளுமை அமைப்பு, கலீடன் நகரம், மிஸ்ஸிஸ்ஸாகா நகரம் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை சேர்ந்த ஒரு கூட்டு முயற்சியாகும்.

இந்த இணைப்பானது, நகரத்தின் செயல்பாடு மிக்க போக்குவரத்து மாஸ்டர் திட்டத்திற்கு துணை நிற்கிறது, மற்றும் நகரம் முழுவதும் இணைக்கப்பட்ட சைக்கிள் சவாரி மற்றும் பாதசாரி வலையமைப்பை நடைமுறைப்படுத்துவது, அக்கம் பக்க நகராட்சிகளுடன் இணைப்பது, மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகள் மூலம் பாதுகாப்பான, வசதியான பயணத்தை செயல்படுத்துவது,

பாதுகாப்பான, கவர்ச்சிகரமான சைக்கிள் ஓட்டும் தடங்கள் இணைக்கப்படுவது ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. நகரத்தில் செயல்பாட்டில் உள்ள போக்குவரத்து மாஸ்டர் திட்டத்தைப் பற்றி மேலும் அறிய, [www.brampton.ca/atp](http://www.brampton.ca/atp) க்கு வருகை தரவும்

எட்டோபிக்கோக் கழிமுகத்தின் ஓரமாக அமைந்துள்ள பொழுதுபோக்கு பாதையின் மூன்று கிலோமீட்டர் தூரத்தை அமைக்க கோக் கனடா பாட்லிங் (Coke Canada Bottling) நிறுவனம் நிதியுதவி செய்தது; இந்த மூன்று கிலோமீட்டர் தூரம், கென்னடி சாலை பாதை நுழைவாயிலில் தொடங்கி நகர எல்லையில் முடிகிறது. ப்ராம்ப்ட்டனில் ஒரு பொழுதுபோக்கு பாதை அமைப்பதற்காக நகரத்தின் முதல் கார்ப்பரேட் நிதியுதவியாளராக இருந்தவர்கள் இந்த நிறுவனத்தினரேயாகும்; மேலும் பாதையின் பராமரிப்புக்கும் தொடர்ந்து இவர்கள் பங்களிப்பு செய்வார்கள். [www.brampton.ca/sponsorship](http://www.brampton.ca/sponsorship) இல் நிதியுதவிக்கான வாய்ப்புகள் பற்றி மேலும் அறியவும்.

### அறிஞர் கூற்றுக்கள்

“எட்டோபிக்கோக் கழிமுகம் ஓரமாக அமைந்துள்ள பொழுதுபோக்கு ஓடுபாதை மூலமாக பிராந்தியங்களுக்கு இடையிலான இணைப்புப்பணி நிறைவு பெற்றதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ப்ராம்ப்ட்டன் ஒரு பசுமை நகரம் மற்றும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரம், நாங்கள் சைக்கிள் சவாரி செய்தல் மற்றும் நடைப்பயணம் செய்வதை நேசிக்கும் ஒரு சமூகமாக மாற உறுதியூண்டுள்ளோம். எல்லோரும் சுறுசுறுப்பாக இருக்கவும், இந்த கழிமுக தடத்தில் சைக்கிள் சவாரி செய்து, நடந்து சென்று, மகிழ் ஊக்குவிக்கிறேன். எங்கள் கூட்டாளர்களுக்கும் நிதியுதவி செயத உங்களுக்கு நன்றி!”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“சைக்கிள் சவாரி செய்தலை மிகவும் விரும்பும் ஆர்வலராக, புதிய எட்டோபிக்கோக் க்ரீக் பிராந்தியங்களுக்கு இடையிலான ஓடுபாதை இணைப்பு நிறைவுற்றது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன், இது பல சமூகங்களுக்கு இடையே தொடர்ச்சியான மற்றும் பாதுகாப்பான செயல்பாடுமிக்க ஓடுபாதையை வழங்குகிறது. உங்கள் சைக்கிளில், நடைப்பயணம் அல்லது நடைபயிற்சி ஆகியவை மூலமாக ப்ராம்ப்ட்டனின் அழகின் இயற்கைக் காட்சிகள் அமைந்த ஓடு பாதைகளை அனுபவித்து மகிழ் அனைவரையும் ஊக்குவிக்கிறேன்.”

- ரோவீனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமூக சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“எட்டோபிக்கோக் க்ரீக் இணைப்பை நிஜ வாழ்க்கைக்குக் கொண்டுவருவதற்கும், ப்ராம்ப்ட்டனில் செயல்பாடு மிக்க போக்குவரத்துக்கு ஆதரவளிப்பதற்காக எங்கள் கூட்டாளர்களுடன் ஒத்துழைத்ததிலும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வந்து எங்கள் பூங்காக்கள்

மற்றும் ஓடுபாதைகளை அனுபவிப்பது மிகவும் முக்கியமாகும், மற்றும் எட்டோபிகோக் கழிமுகம் ஓரமாக அமைந்திருக்கும் இந்த ஓடுபாதையானது, காண்பதற்கு ஒரு கண்கொள்ளா காட்சியாகும்!”

- சார்மெய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; துணைத் தலைவர், சமூக சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

"நகர ஊழியர்கள் ப்ராம்ப்ட்டனில் செயல்பாடு மிக்க போக்குவரத்து வாய்ப்புகளை மேம்படுத்த உறுதியூண்டுள்ளனர். எங்கள் சமூக பங்காளிகளாகிய உங்களுக்கும் எங்கள் முதல் ஓடுபாதை அமைப்பதில் நிதியுதவி செய்தவர்களாகிய கோக் கனடா பாட்டிலிங் (Coke Canada Bottling) நிறுவனத்திற்கும் நன்றி. இந்த ஓடு பாதையை பார்வையிடவும், பிராம்ப்ட்டனில் நிதியுதவி செய்பவர்கள் வாய்ப்புகள் பற்றி மேலும் அறியவும் அனைவரையும் அழைக்கிறேன்."

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

"ப்ராம்ப்ட்டன் மற்றும் மிஸ்ஸிஸ்ஸாகா இடையிலான எட்டோபிகோக் கழிமுகம் ஓரமாக அமைந்துள்ள ஓடு பாதைகளின் இரண்டு கிலோமீட்டர் இணைப்பு முடிந்ததில் TRCA மகிழ்ச்சியடைகிறது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த ஓடுபாதையானது ப்ராம்ப்ட்டன், மிஸ்ஸிஸ்ஸாகா மற்றும் கலீடன் ஆகிய சமூகங்களை இணைக்கிறது மற்றும் ஒன்ட்டேரியோ ஏரியிலுள்ள வாட்டர்ஃபிரண்ட் (Waterfront) ஓடுபாதையிலிருந்து கலீடனில் உள்ள கிரீன் பெல்ட் ஓடுபாதையானது, பாதுகாப்பான, மோட்டார்வாகன போக்குவரத்து சாலைக்கு அப்பாலான தனி ஓடுபாதை இணைப்பை வழங்குகிறது. இது குடியிருப்பாளர்களை இயற்கையுடனும் ஒருவருக்கொருவருடனும் இணைய வைக்க உதவும், மற்றும் சமூகம், பொழுதுபோக்கு, தனி நபர் செயல்பாடு மிக்க போக்குவரத்து மற்றும் சுகாதார வாழ்க்கைக்கான வாய்ப்புகளை வழங்கும்."

- ஜெனிஃபர் இன்னிஸ், தலைவர், TRCA இயக்குநர்கள் குழு

"நாங்கள் இந்த ஆண்டில், ப்ராம்ப்ட்டன் நகருக்கான உள்ளூர் குளிர்மான வழங்குனர்களாக 20 ஆண்டுகள் சேவையாற்றியதைக் கொண்டாடுகிறோம், மேலும் சமூகத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் தொழிற்சாலை வழியாகவே செல்லும் இந்த ஓடுபாதையைக் கண்டு நாங்கள் பரவசம் அடைகிறோம் என்பதுடன், கனடாவின் மிகவும் விரும்பப்படும் குளிர்மானங்களை ப்ராம்ப்ட்டனில் இங்கேயே பெருமையுடன் தயாரித்து, விநியோகித்து, விற்பனை செய்து வரும் எங்கள் உள்ளூர் கோக் கனடா பாட்டிலிங் ஊழியர்களில் 1,300 பேரும் அனுபவிக்க முடியும் என்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."

- பிராண்டன் நூனன், ப்ராம்ப்ட்டன் பொது மேலாளர், கோக் கனடா பாட்டிலிங்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் &amp; சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)